

CLIENT AGREEMENT

This Agreement is made and entered into on thisday of Two Thousand and.....
(.....) at Colombo.

By and Between

- (1)<Name>[bearing National Identity Card
No./Company registration No)of <Address>
- (2)[bearing National Identity Card No.
.....of.....
- (3) [bearing National Identity Card No.of
.....(hereinafter sometimes jointly and severally referred to as the
"Client/s") of the **One Part**.

And

ASIA SECURITIES (PRIVATE) LIMITED a company duly incorporated under the laws of Sri Lanka bearing Company registration No. PV 1924 and having its registered office at 4th Floor , Lee Hedges Tower, 349, Galle Road, Colombo 3 (hereinafter referred to as "**the Stockbroker Firm**") which term or expression has herein used shall where the context requires or admits mean and include the said **ASIA SECURITIES (PRIVATE) LIMITED**, its successors and permitted assigns) of the **Other Part**;

The Client/s and the Stockbroker Firm shall hereinafter be collectively referred to as "Parties" and each individually as "Party".

WHEREAS the Stockbroker Firm is a Member/Trading Member of the Colombo Stock Exchange (hereinafter referred to as the 'CSE') and is licensed by the Securities and Exchange Commission of Sri Lanka (hereinafter referred to as the 'SEC') to operate as a Stockbroker;

AND WHEREAS the Client/s is/are desirous of trading on the securities listed on the CSE through the said Stockbroker Firm and the Stockbroker Firm agrees to provide such services to the Client/s in accordance with the applicable Rules of the CSE, CDS, SEC and other applicable laws of Sri Lanka.

NOW THEREFORE THIS AGREEMENT WITNESSETH and it is hereby agreed by and between the Parties hereto as follows:

1.0 RIGHTS AND RESPONSIBILITIES OF THE CLIENT/S

- 1.1 Subject to clause 1.5 below;
- a) In the event of a Joint Account, the Client/s shall provide to the Stockbroker Firm, the name/s of the persons;
- authorized to give trading orders and settlement instructions; and,
 - to whom payments by the Stockbroker Firm are to be made.
- b) In the event of a Corporate Client Account, the Client shall provide to the Stockbroker Firm, the name/s of specific directors and officers authorized to;
- trade in securities; and,
 - execute all documentation for trading and settlement in the account, together with a copy of the Board resolution certified by the Company Secretary evidencing same.
- The aforesaid person/s shall hereinafter be referred to as 'authorized person/s'.
- 1.2 The Client/s shall notify the Stockbroker Firm in writing, if there is any change in the contact and/or other information provided by the Client/s to the Stockbroker Firm, within seven (7) calendar days of such change.
- 1.3 Subject to clause 1.5 below, in the event the Client/authorized person(s) (as applicable) intends to purchase and/or sell securities, the Client/authorized person(s) (as applicable) shall give specific order instructions to the Investment Advisor (an employee of the Stockbroker Firm, who is certified by the CSE/SEC to deal with Clients) assigned to deal with the Client/s regarding same.
- 1.4 The Client/authorized person(s) (as applicable) authorize/s the Stockbroker Firm to accept order instructions given by the Client/authorized person(s) (as applicable) to the Stockbroker Firm pertaining to the CDS Account of the Client/s through electronic means and other means including telephone, Short Message Service (SMS), E-mail and Fax. The order instructions provided by the Client/authorized person(s) (as applicable) through aforesaid means shall not be revoked or withdrawn by the Client/authorized person(s) (as applicable) after the execution of the order and shall therefore be confirmed.
- 1.5 If the Client/s intends the Stockbroker Firm to use the Stockbroker Firm's own judgment, expertise and

discretion to buy and/or sell securities on behalf of the Client/s, the Client/s shall provide the prior written authorization to the Stockbroker Firm for same.

The said written authorization provided by the Client/s to the Stockbroker Firm shall clearly include the following;

Name of the Client/s and the CDS Account Number;

- Effective Date of the authorization;
- Applicable period of the authorization;
- Investment objective (short time, long term, trading in any specific industry, any other specifications); and,
- Purpose of giving discretion to the Registered Investment Advisor.

- 1.6 The Client/s shall ensure that cleared funds are made available to the Stockbroker Firm in respect of the securities purchased by the Stockbroker Firm on behalf of the Client/s, by 09.00 hours on the settlement date of such purchase transaction and if the Client/s fail/s to make payment as aforesaid, the Stockbroker Firm may, at its absolute discretion, charge an interest commencing from the day after the settlement date at a rate decided by the Stockbroker Firm, but not exceeding 0.1% per day as specified in the Stockbroker/Stock Dealer Rules of the CSE.

The Client/s shall accept the liabilities arising from all authorized transactions executed in the CDS Account of the Client/authorized person(s) (as applicable) by the Investment Advisor.

- 1.7 If the Client/s has/have a complaint against the Stockbroker Firm relating to a particular transaction/s, the Client/s shall first refer such complaint to the Compliance Officer of the Stockbroker Firm, in writing, within a period of three (3) months from the date of the transaction/s.

Where the Client/s is/are not satisfied with the decision given by the Stockbroker Firm or the manner in which the complaint was dealt with by the Stockbroker Firm, the Client/s may refer the complaint to the CSE, in writing, in accordance with the Procedure set out by the CSE (which is available on the CSE website, www.cse.lk).

- 1.8 The Client/s agree/s that the Stockbroker Firm may, at its absolute discretion, sell not only the securities in respect of which payment has been defaulted by the Client/s, but also any other securities lying in the CDS Account of the Client/s in respect of which payment has been made by the Client/s, in full or part, in order to enable the Stockbroker Firm to recover the monies due to the Stockbroker Firm from the Client/s including interest and other applicable charges.

- 1.9 The Client/s shall not;

- a. use any funds derived through illegal activity for the purpose of settling purchases of securities to the Client's CDS Account.
- b. enter into any verbal or written agreement/s with the employee/s of the Stockbroker Firm to share profits arising from the transactions carried out on behalf of the Client/s by the Stockbroker Firm.

2.0 RIGHTS AND RESPONSIBILITIES OF THE STOCKBROKER FIRM

2.1 Subject to clause 2.3 below;

- a) In the event of a Joint Account, the Stockbroker Firm shall obtain from the Client/s, the name/s of the persons;
 - authorized to give trading orders and settlement instructions; and,
 - to whom payments by the Stockbroker Firm are to be made.
- b) In the event of a Corporate Client Account, the Stockbroker Firm shall obtain from the Client/s, the name/s of specific directors and officers authorized to;
 - trade in securities; and,
 - execute all documentation for trading and settlement in the account, together with a copy of the Board resolution certified by the Company Secretary evidencing same.
- c) the Stockbroker Firm shall carry out all transactions based on the specific order instructions provided by the Client/authorized person(s) (as applicable) through the communications channels specified in clause 1.4 of this Agreement.

2.2 Prior to accepting any orders from a third party on behalf of the Client/s, the Stockbroker Firm shall first obtain the written authorization of the Client/s empowering the third party to trade on behalf of the

Client/s through the Client's CDS Account.

- 2.3 The Stockbroker Firm shall not exercise the discretion to buy or sell securities on behalf of the Client/s, unless the Client/s has/have given prior written authorization to the Stockbroker Firm to effect transactions for the Client/s without his/their specific order instructions as set out in clause 1.5 of this Agreement.
- 2.4 The Stockbroker Firm shall send to the Client/s a note confirming the purchase and/or sale of securities (bought/sold note) by the end of the trade day (T).
Upon obtaining the prior consent of the Client/s, the Stockbroker Firm may send the bought/sold notes to the Client/s in electronic form to the e-mail address provided by the Client/s for such purpose.
- 2.5 The Stockbroker Firm shall send a Statement of Accounts to the Client/s who is/are debtor/s over Trade Day + 3 (T+3), on a monthly basis by the 7th day of the following month. This should apply when the client/s has/have had transactions during the month and the "interest charged on delayed payment" should also be considered as a transaction for this purpose. Such Statement of Accounts shall specify the transactions in the account including receipts and payments during the month under reference
- 2.6 In the event the Statements of Accounts are issued electronically, the Stockbroker Firm shall obtain the consent of the Client/s and retain evidence of such consent.
- 2.7 The Stockbroker Firm shall provide a copy of its latest Audited Financial Statements filed with the CSE to a Client/s, upon request by such Client/s.
- 2.8 The Stockbroker Firm shall communicate in writing, directly with its Client/s in respect of statements, bought/sold notes or any other information unless the Client/s has/have authorized the Stockbroker Firm otherwise in writing.
- 2.9 The Stockbroker Firm shall ensure that 'cleared funds' are made available to the Client(s) /authorized person(s) (as applicable) on the settlement date, unless the Client/s has/have expressly permitted the Stockbroker Firm, in writing, to hold the sales proceeds for future purchases.
- 2.10 Upon the request of the Client/s, the Stockbroker Firm may:
 - a) extend credit facilities to the Client/s solely for the purpose of purchasing securities on the CSE and in accordance with the applicable Rules set out in the CSE Stockbroker Rules and terms and condition mutually agreed to between the Client/s and the Stockbroker Firm by way of a written agreement for extension of such facilities.
 - b) provide internet trading facilities to such Client/s based on a written agreement mutually agreed between the Client/s and the Stockbroker Firm, in accordance with the requirements applicable to Internet Trading published by the CSE from time to time.
- 2.11 The Stockbroker Firm shall assign a Registered Investment Advisor to deal with the Client/s and shall inform such Client/s regarding the name and contact details of the Registered investment Advisor assigned to such Client/s. Further, the Stockbroker Firm shall inform the Client in writing regarding any change to the Registered Investment Advisor within seven (7) Calendar Days of such change.
- 2.12 The Stockbroker Firm shall forthwith notify the Client/s in writing, if there is any material change in contact or other information provided to the Client/s by the Stockbroker Firm.
- 2.13 The Stockbroker Firm undertakes to maintain all information of the Client/s in complete confidence and the Stockbroker Firm shall not disclose such information to any person except in accordance with the Stockbroker Rules of the CSE.
- 2.14 The Stockbroker Firm shall disclose to the Client/s, the existence of any incentive scheme applicable for employees of the Stockbroker Firm, which is based on turnover generated from the transactions carried out by the employees for the Client/s.
- 2.15 The Stockbroker Firm may recover any outstanding balance arising from the purchase of securities of the Client/s from the sales proceeds due to the buyer only in the circumstances set out in the Stockbroker Rules of the CSE.
- 2.16 The Stockbroker Firm shall provide services to the Client/s in compliance with the applicable Rules of the CSE, CDS, SEC and other applicable laws of Sri Lanka.

3.0 RISK DISCLOSURE STATEMENT

- 3.1 The Stockbroker Firm agrees that a member of its staff who is authorized by the Board of Directors of the Stockbroker Firm to make declarations on behalf of the Stockbroker Firm has explained the applicable Risk Disclosures to the Client/s and has executed the declaration set out in Schedule 1 hereto in proof of same and such Schedule 1 shall form part and parcel of this Agreement.
- 3.2 The Client/s agree/s and acknowledge/s that he/she/it has understood the Risk Disclosures explained by the Stockbroker Firm and executed the Acknowledgement set out in Schedule 2 hereto and such Schedule 2 shall form part and parcel of this Agreement.

4.0 INDEMNITY AND LIMITATION OF LIABILITY

- 4.1 Each Party hereto, agrees to indemnify, defend and hold harmless the other Party against any loss, liability, damages, claims and costs, which each such Party may sustain by reason of negligence and/or breach of the terms and conditions hereof committed by the other Party hereto or its representatives. The aggrieved Party shall be entitled to enforce its/his/her indemnity rights by injunction or other equitable relief in any competent court of law in Sri Lanka.
- 4.2 The Client/s agrees/s that the Stockbroker Firm will not be liable for any losses arising out of or relating to any cause which is beyond the control of the Stockbroker Firm.

5.0 TERMINATION

- 5.1 This Agreement shall forthwith terminate, if the Stockbroker Firm for any reason ceases to be a Member/Trading Member of the CSE or if the license issued to the Stockbroker Firm by the SEC is cancelled.
- 5.2 The Parties shall be entitled to terminate this Agreement upon giving notice in writing of not less than fourteen (14) calendar days to the other Party.
- 5.3 Notwithstanding any such termination, all rights, liabilities and obligations of the Parties arising out of or in respect of the transactions entered into prior to the termination of this Agreement shall continue to be in force.

6.0 GENERAL

- 6.1 Words and expressions which are used in this Agreement, but which are not defined herein shall, unless the context otherwise requires, have the same meaning as assigned thereto in the Rules of the CSE, SEC and other applicable laws of Sri Lanka.
- 6.2 The terms and conditions contained in this Agreement shall be subject to the applicable Rules, Regulations, Guidelines and Directions issued by SEC, Rules and Circulars of the CSE and other applicable laws of Sri Lanka.

In the event of any contradiction between the terms and conditions hereof and the applicable Rules, Regulations, Guidelines and Directions issued by SEC, Rules and Circulars of the CSE or other applicable laws of Sri Lanka, the applicable Rules, Regulations, Guidelines and Directions issued by SEC, Rules and Circulars of the CSE or other applicable laws of Sri Lanka (as applicable) shall prevail.

IN WITNESS WHEREOF the Parties to the Agreement have set their respective hands hereto and to one (01) other of the same tenor and date as herein above mentioned.

Signature of the Client(s)/Authorized Signatory of the Client(s)

Authorized Signatory of the Stockbroker Firm

1
2
3

.....

Witness:

Witness:

DECLARATION

I, <name of the Advisor in block letters>, an employee of **ASIA SECURITIES (PVT) LTD**, who is duly authorized by the Board of Directors of the Stockbroker Firm to make declarations on its behalf hereby confirm that the following risks involved in investing/trading in securities listed on the Colombo Stock Exchange ('Risk Disclosure Statements') were clearly explained by me to <Name/s of the Client/s> ('the Client/s') and invited the Client/s to read the below mentioned Risk Disclosure Statements, ask questions and take independent advice if the Client/s wish/es to:

- a) The prices of securities fluctuate, sometimes drastically and the price of a security may depreciate in value and may even become valueless.
- b) It is possible that losses may be incurred rather than profits made as a result of transacting in securities.
- c) It is advisable to invest funds that are not required in the short term to reduce the risk of investing.

Signed on behalf of the Stockbroker Firm by

Signature : (RIA)
 Designation : Registered Investment Advisor (RIA)
 Date :

ACKNOWLEDGEMENT

I/We, (1)<Name> [bearing National Identity Card No. / Company registration No] of <Address> (2) [bearing National Identity Card No.....] of and(3) [bearing National Identity Card No.] of agree and acknowledge that the following risks involved in investing/trading in securities listed on the Colombo Stock Exchange ('Risk Disclosure Statements') were explained to me/us by, an employee (RIA) of **ASIA SECURITIES (PVT) LTD** ('Stockbroker Firm'), and I/we was/were invited to read the below mentioned Risk Disclosure Statements, ask questions and take independent advice if I/we wish to.

Additionally, I/we acknowledge that I/we understood the following Risk Disclosure Statements;

- a) The prices of securities fluctuate, sometimes drastically and the price of a security may depreciate in value and may even become valueless.
- b) It is possible that losses may be incurred rather than profits made as a result of transacting in securities.
- c) It is advisable to invest funds that are not required in the short term to reduce the risk of investing.

(1) (2) (3)
 Signature/s of the Client/s.

.....
 Date

KNOW YOUR CUSTOMER (KYC) PROFILE
(To be retained by the Participant)

1. ஓடிபிசன் கரண லேவன. (✓யோடா ஸலகுகுனு கரன்தன.) வழங்கப்பட்ட ஆவணங்கள் என அடையாளமிடவும்) Documents Provided (Please mark placing a ✓)			
உவனே ஸாஸின்கிடையா ஸுதுனா டுகுனி ஸடயா. / உடங்கள் வாடிக்கையாளரின் விபரங்களுக்காக / For KYC	Main Holder	1 st Joint Holder	2 nd Joint Holder
பாநிக ஸடனுபிபன / தேசிய அடையாள அட்டை / National Identity Card	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
டுவன் லலபலுய / கடவுச்சீட்டு / Passport	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
பிஸ்ட்டுர லலபலுய (பாநிக ஸடனுபிபன/டுவன் லலபலுய டேகல ஊமுகுனி லலவ ஊபுடக கரமீன் டிபுடகுகுனி புகாயகன் டலலய லே.) சாரதீ அனுமதிப்பத்திரம் (தே.அ.அ/கடவுச்சீட்டு இல்லாததை உறுதி செய்வதற்கு சத்தியக் கூற்று இணைக்கப்பட வேண்டும்) Driving License (An Affidavit is required confirming the fact that both NIC/ Passport are not available.)	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
படீலிய ஸநாப கிபிஊ ஸடயா / வதிவிடத்தை நிரூபிப்பதற்காக / For Proof of Residency	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
பாநிக ஸடனுபிபன / தேசிய அடையாள அட்டை / National Identity Card	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
லுகு / ஡ுலிபி காபிபன் புகாயக / வங்கி/கடன் அட்டை கூற்று / Bank/ Credit card Statement	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
டூலபல விபலபன / டுலாலபிபிப் பட்டியல் / Telephone Bill	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
பிபுல/பல விபலபன / மின்சார/நீர்ப்பட்டியல் / Electricity/Water Bill	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
லியாபடீலி லட டிபிபுபு / பதிவு செய்யப்பட்ட குத்தகை உடன்படிக்கை / Registered Lease Agreement	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
புலடீலிய லேகல பிபிசன் டலுடலீஸன் ஊவ லட ஡ுல ஡ேலா ஸதனிகய / பிரதேச செயலாளரினால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட கிராம சேவையாளர் சான்றிதழ் / Gramasevaka Certificate certified by the Divisional Secretary	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
லல ஡ேலகயல ஡லி ஡லலதயேன் லன பி. ஡நாப கிபிஊ பிபி஡ ஓவ லேலன ஊமுகுனி ஡லி. டடல லலயாலே லல டலி஡ாபி பிபிசன் ஡லுன் கரண லட லிபிய / நிரூபிப்புக்காக ஏனைய ஆவணங்கள் இல்லாத தோட்ட வேலையாளர்கள் தோட்ட மேற்பார்வையாளரால் வழங்கப்பட்ட கடிதம் / Letter issued by superintendent of a plantation estate in respect of estate workers who have no other documentary proof.	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
லலன லேலன (கடலுகாட ஡லலன கரன்தன.) / ஏதேனும் ஏனைய ஆவணம் (தயவு செய்து குறிப்பிடவும்) / Any Other Document (Please Specify).....	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>

ஊல லேலன. ஡ி.பி.பி. கிபிஊ பிபிஊ கிபிஊ ஡ேலல ஓடிபிசன் கிபிஊ டீன ஡ிப ஊல ஡லகன் (3) ஡லலன ஓடிபிசன் கல ஡லல.

இந்த ஆவணங்கள் CDS கணக்கு ஆரம்பித்தல் படிவத்தை சமர்ப்பிக்கின்ற திகதியிலிருந்து (3) மாதங்களுக்குள் பெறப்பட்டதாக இருக்க வேண்டும்.

These documents should be within (3) months as of the date of submission of the CDS Account opening form.

2. படீலி லிபினயே (பபிபுயே) ஡லலாலய : (✓யோடா ஸலகுகுனு கரன்தன.) வதிவிட முகவரியின் தன்மை: (வளவு) (✓ என அடையாளமிடவும்) Status of Residency Address: (Premises) (Please mark placing a ✓)			
	Main Holder	1 st Joint Holder	2 nd Joint Holder
ஊலல ஡லலி / உரிமையாளர் / Owner	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
ஊலலன் ஡லல / பெற்றோருடன் / With parents	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
லட/கல பலலல ஊ / குத்தகை/வாடகை / Lease / Rent	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
கிளலுலலல / ஡லகினல ஡லலி / நண்பர்களின்/உறவினர்களின் / Friend's / Relative's	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
னேலா஡ிகல / ஊலலல ஡லல / உறவிடம்/தங்குமிடம் / Board / Lodging	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
கிள லாலகாபி பலலல ஊ / உத்தியோகபூர்வமானது / Official	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
லலன ஡லலாலய (கடலுகாட ஡லலன கரன்தன.) / ஏனைய இடங்கள் (தயவு செய்து குறிப்பிடவும்) / Other places (Please specify):	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>

<p>3. ද්විත්ව පුරවැසිභාවය පිළිබඳ විස්තර. (✓ යොදා සලකුණු කරන්න.) இரட்டை-குடியரிமை விபரங்கள் (✓ என அடையாளமிடவும்) Dual-citizenship Details (Please mark placing a ✓)</p>	Main Holder	1st Joint Holder	2nd Joint Holder
රට / நாடு / Country 1: ගමන් බලපත්‍ර අංකය / கடவுச்சீட்டு இல / Passport No.:	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
රට / நாடு / Country 2: ගමන් බලපත්‍ර අංකය / கடவுச்சீட்டு இல / Passport No.:	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
රට / நாடு / Country 3: ගමන් බලපත්‍ර අංකය / கடவுச்சீட்டு இல / Passport No.:	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>

<p>4. ඔබ, ඇප්.ජයේ විදේශ ගිණුම් බඳු අනුකූලතා පනත යටතේ ඇප්.ජයේ තැනැත්තෙක් ද? (✓ යොදා සලකුණු කරන්න.) நீங்கள் ஒரு அமெரிக்க வெளிநாட்டு கணக்கு வரி இணக்கச் சட்டத்துக்கு (FATCA) உட்படுகின்ற அமெரிக்க பிரஜையா? (✓ என அடையாளமிடவும்) Are you a US person under the Foreign Account Tax Compliance Act (FATCA) of the US? (Please mark placing a ✓)</p>	Main Holder	1st Joint Holder	2nd Joint Holder
ඔව්. (පිළිගර ඔව් නම්, අයදුම් පත්‍රය සමඟ එක් පනතේ අදාළ ප්‍රකාශය ඉදිරිපත් කළ යුතුය.) ஆம் (ஆமெனின், விண்ணப்பப்படிவத்துடன் FATCA பிரகடனத்தை சமர்ப்பிக்க வேண்டும்) Yes (If yes, FATCA declaration has to be submitted along with application form)	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
නැත (මම/අපි ඇප්.ජයේ විදේශ ගිණුම් බඳු අනුකූලතා පනත යටතේ ඇප්.ජයේ තැනැත්තෙක් බවට පත්වෙන්නේ නම් එම කාරණය සහනාගිවෙනවා වනාම දැනුම් දීමට මම/අපි පොරොන්දු වෙමි/වෙමු.) இல்லை (அமெரிக்க சட்டத்தின் கீழ் ஓர் அமெரிக்கப் பிரஜையாக மாறுகின்ற சந்தர்ப்பத்தில் நான்/நாம் உடனடியாக சொல்லப்பட்ட தகவல்களை பங்குபற்றுபவருக்கு அறிவிப்பதற்கு பொறுப்பேற்றுக் கொள்கின்றேன்/கொள்கின்றோம்) No (In the event if I/We become a US person under FATCA of US, I/ We do hereby undertake to inform the said fact to the Participant immediately)	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>

<p>5. රක්ෂාව (✓ යොදා සලකුණු කරන්න.) தொழில் (✓ என அடையாளமிடவும்) Employment (Please mark placing a ✓)</p>	Main Holder	1st Joint Holder	2nd Joint Holder
සේවා නියුක්ත / ,தொழில் செய்பவர் / Employed	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
ස්වයං රැකියා නියුක්ත / சுய தொழில் செய்பவர் / Self Employed	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
වෘත්තිය/ව්‍යාපාරයේ ස්වභාවය / வாழ்க்கைத்தொழில்/வியாபாரத்தின் தன்மை / Occupation / Nature of Business			
ව්‍යාපාරයේ/සංවිධානයේ නම / வியாபாரத்தின் பெயர்/நிறுவனம் / Name of the Business / Organization			
කාට්යාලයේ ලිපිනය / அலுவலக முகவரி / Office Address			
දුරකථන අංකය / தொலைபேசி / Telephone			
ෆැක්ස් අංකය / தொலைநகல் / Fax			
විද්‍යුත් තැපෑල / மின்னஞ்சல் / E-mail			

6. වර්ෂයකට අපේක්ෂිත ආයෝජන වටිනාකම (√ යොදා සලකුණු කරන්න.) வருடத்து எதிர்பார்க்கப்படுகின்ற முதலீட்டின் பெறுமதி (✓ என அடையாளமிடவும்) Expected Value of Investment per annum (Please mark placing a √)	Main Holder	1st Joint Holder	2nd Joint Holder
රුපී. 100,000 ට අඩු / 100,000 ரூபாய்க்கு குறைவான தொகை / Less than Rs. 100,000 /	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
රුපී. 100,000 සිට රුපී. 500,000 දක්වා / 100,000 – 500,000 ரூபாய் / Rs 100,000 to Rs 500,000	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
රුපී. 500,000 සිට රුපී. 1,000,000 දක්වා / 500,000 – 1,000,000 ரூபாய் / Rs 500,000 to Rs 1,000,000	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
රුපී. 1,000,000 සිට රුපී. 2,000,000 දක්වා / 1,000,000 – 2,000,000 ரூபாய் / Rs 1,000,000 to Rs 2,000,000	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
රුපී. 2,000,000 සිට රුපී. 3,000,000 දක්වා / 2,000,000 – 3,000,000 ரூபாய் / Rs 2,000,000 to Rs 3,000,000	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
රුපී. 3,000,000 සිට රුපී. 4,000,000 දක්වා / 3,000,000 – 4,000,000 ரூபாய் / Rs 3,000,000 to Rs 4,000,000	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
රුපී. 4,000,000 සිට රුපී. 5,000,000 දක්වා / 4,000,000 – 5,000,000 ரூபாய் / Rs 4,000,000 to Rs 5,000,000	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
රුපී. 5,000,000 සිට රුපී. 10,000,000 දක්වා / 5,000,000 – 10,000,000 ரூபாய் / Rs 5,000,000 to Rs 10,000,000	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
රුපී. 10,000,000 ට වැඩි / 10,000,000 ரூபாய்க்கு மேல் / Over Rs 10,000,000	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>

7. අරමුදල් මූලාශ්‍ර (√ යොදා සලකුණු කරන්න.) நீதியீட்டங்களுக்கான மூலம் (✓ என அடையாளமிடவும்) Source of funds (Please mark placing a √)	Main Holder	1st Joint Holder	2nd Joint Holder
වැටුප/ලාභ ආදායම් / சம்பளம்/இலாப வருமானம் / Salary / Profit Income	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
ආයෝජන ලත් මුදල්/ඉතිරි කිරීම්/ முதலீட்டுப் பெறுகைகள்/ சேமிப்புகள்/ Investment Proceeds / Savings	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
විකුණුම් සහ ව්‍යාපාරික පිටිවැටුම / விற்பனைகள் வியாபாரப் புரள்வு / Sales and Business Turnover	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
කොන්ත්‍රාත් ලත් මුදල් / ஒப்பந்தப் பெறுகைகள் / Contract Proceeds	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
දේපල/වත්කම් විකිණීම / ஆதனங்கள்/ சொத்துக்கள் விற்பனை / Sales of Property/Assets	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
තෘප්ත / අනුපමා දායකත්ව / Gifts	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
පරිත්‍යාග/ පුණ්‍ය හාට (දේශීය/විදේශීය) / நன்கொடைகள்/அறக்கட்டளைகள் (உள்நாட்டு/வெளிநாட்டு) / Donations / Charities (Local / Foreign)	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
කොමිස් ආදායම් / தரகு வருமானம் / Commission Income	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
පවුල් ප්‍රේමණ / குடும்ப பண அனுப்பீடுகள் / Family Remittance	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
අපනයන ලත් මුදල් / ஏற்றுமதி மூலம் பெறுகைகள் / Export proceeds	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
සාමාජිකත්ව දායකමුදල්. / அங்கத்துவப் பங்களிப்புகள் / Membership contribution	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
වෙනත් (කරුණාකාර සඳහන් කරන්න.) / ஏனையவை (தயவு செய்து குறிப்பிடவும்) / Others (Specify)			

8. වෙනත් ආශ්‍රිත ව්‍යාපාර/වෘත්තීය කටයුතු / ஏதேனும் ஏனைய தொடர்புடைய வியாபாரங்கள்/ தொழில்சார் செயற்பாடுகள் / Any other connected Businesses/ Professional activities

9. දේශපාලනයට සම්බන්ධ තැනැත්තන් (✓ යොදා සලකුණු කරන්න.) / அரசியல் ரீதியாக தொடர்புடைய நபர்கள் (PEPs) (✓ என அடையாளமிடவும்) / Politically Exposed Persons (PEPs) (Please mark placing a ✓)	Main Holder	1 st Joint Holder	2 nd Joint Holder
<p>ඔබට දේශීය වශයෙන් ප්‍රමුඛ පෙළේ මහජන කටයුත්තක් පවරා තිබෙන හෝ පවරා ඇති තැනැත්තන් වන්නේ ද? නිදසුනක් වශයෙන් ඊජයේ හෝ ආණ්ඩුවේ නායකයන්, ජ්‍යෙෂ්ඨ දේශපාලඥයන්, රාජ්‍ය, අධිකරණ, හෝ සුදුසේවයේ ජ්‍යෙෂ්ඨ නිලධාරීන්, ඊජයට අයිති සංස්ථාවල ජ්‍යෙෂ්ඨ විධායක නිලධාරීන්, වැදගත් දේශපාලන පක්ෂයක නිලධාරීන් ද යන වග - පිලිතුර "ඔව්" නම්, කරුණාකර පැහැදිලි කරන්න</p> <p>நீங்கள் முக்கியத்துவம் வாய்ந்த பொதுத் தொழிற்பாடுகளோடு உள்ளநாட்டுரீதியாக பொறுப்பளிக்கப்பட்ட தனிப்பட்டவர்களா? உதாரணமாக நாட்டின் அல்லது அரசின் தலைவர்கள், சிரேஷ்ட அரசியல்வாதிகள், சிரேஷ்ட அரச, நீதித்துறை அல்லது இராணுவ அதிகாரிகள், அரச கூட்டுத்தாபனங்களின் சிரேஷ்ட நிறைவேற்றினர்கள், முக்கிய அரசியல் கட்சி அதிகாரிகள் ஆமெனின் விபரங்களைக் குறிப்பிடவும்</p> <p>Are you individuals who are or have been entrusted domestically by a with prominent public functions? For example, Heads of State or of government, senior politicians, senior government, judicial or military officials, senior executives of state owned corporations, important political party officials. If "Yes" please explain.</p>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
<p>ඔබට විදේශීය රටකින් ප්‍රමුඛ පෙළේ මහජන කටයුත්තක් පවරා තිබෙන හෝ පවරා ඇති තැනැත්තන් වන්නේ ද? නිදසුනක් වශයෙන් ඊජයේ හෝ ආණ්ඩුවේ නායකයන්, ජ්‍යෙෂ්ඨ දේශපාලඥයන්, රාජ්‍ය, අධිකරණ, හෝ සුදුසේවයේ ජ්‍යෙෂ්ඨ නිලධාරීන්, ඊජයට අයිති සංස්ථාවල ජ්‍යෙෂ්ඨ විධායක නිලධාරීන්, වැදගත් දේශපාලන පක්ෂයක නිලධාරීන් ද යන වග - පිලිතුර "ඔව්" නම්, කරුණාකර පැහැදිලි කරන්න</p> <p>நீங்கள் முக்கியத்துவம் வாய்ந்த பொதுத் தொழிற்பாடுகளோடு வெளிநாட்டுஎன்றினால் பொறுப்பளிக்கப்பட்ட தனிப்பட்டவர்களா? உதாரணமாக நாட்டின் அல்லது அரசின் தலைவர்கள், சிரேஷ்ட அரசியல்வாதிகள், சிரேஷ்ட அரச, நீதித்துறை அல்லது இராணுவ அதிகாரிகள், அரச கூட்டுத்தாபனங்களின் சிரேஷ்ட நிறைவேற்றினர்கள், முக்கிய அரசியல் கட்சி அதிகாரிகள் ஆமெனின் உறவுமுறையைக் குறிப்பிடவும்</p> <p>Are you individuals who are or have been entrusted with prominent public functions by a foreign country? For example, Heads of State or of government, senior politicians, senior government, judicial or military officials, senior executives of state owned corporations, important political party officials. If "Yes" please explain the relationship</p>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
<p>ඔබට සාප්‍රවෘත්ත (පෙළපත්ත) හෝ විවාහයෙන් හෝ ඊට සමාන (සිවිල්) හවුලිකාරත්වයකින් හෝ දේශපාලනයට මැදිහත් තැනැත්තකු සමඟ සම්බන්ධ වන තැනැත්තන් වන්නේ ද? පිලිතුර "ඔව්" නම්, කරුණාකර පැහැදිලි කරන්න</p> <p>நீங்கள் நேரடியாக (இரத்த உறவு) அல்லது திருமணத்தினூடாக அல்லது அதேபோன்ற (குடியியல்) பங்குடமை வடிவங்களில் அரசியல் ரீதியாக தொடர்புடையவர்களுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ள தனிப்பட்டவர்களா? ஆமெனின் உறவு முறையைக் குறிப்பிடவும்</p> <p>Are you individuals who are related to a PEP either directly (consanguinity) or through marriage or similar (civil) forms of partnership? If "Yes" please explain the relationship</p>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
<p>ඔබට සමාජමය වශයෙන් හෝ වෘත්තීමය වශයෙන් දේශපාලනයට මැදිහත් තැනැත්තකු සමඟ සම්බන්ධතාවයකින් දක්වන වන තැනැත්තන් වන්නේ ද? පිලිතුර "ඔව්" නම්, කරුණාකර පැහැදිලි කරන්න</p> <p>நீங்கள் சமூக ரீதியாக அல்லது தொழிற்துறை ரீதியாக அரசியல் ரீதியாக தொடர்புடைய நபர்களுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ள தனிப்பட்டவர்களா? ஆமெனின் உறவு முறையைக் குறிப்பிடவும்</p> <p>Are you individuals who are closely connected to a PEP, either socially or professionally? If "Yes" please explain the relationship</p>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>

10. අවදානම වර්ගීකරණය/ இடர் வகைப்பிரிப்பு/Risk Categorization (කාර්යාලයීය ප්‍රයෝජනය සඳහා පමණි. / அலுவலகப் பாவனைக்கு மாத்திரம்/ Office use only)	Main Holder	1 st Joint Holder	2 nd Joint Holder
	L <input type="checkbox"/> M <input type="checkbox"/> H <input type="checkbox"/>	L <input type="checkbox"/> M <input type="checkbox"/> H <input type="checkbox"/>	L <input type="checkbox"/> M <input type="checkbox"/> H <input type="checkbox"/>

11. සුරැකුම්පත් ගිණුම සම්බන්ධයෙන් # සහභාගිකරුට උපදෙස් දීම සඳහා බලය ලත් පුද්ගලයා/පුද්ගලයින් (ගිණුම් හිමියාට අමතරව වෙනත් පුද්ගලයෙකු/පුද්ගලයින් ගිණුම සම්බන්ධයෙන් උපදෙස් ලබා දෙන්නේ නම් හෙතෙම බලය පැවරීමේ පත්‍රිකාව / අචර්ඪි බලපත්‍රය අමුණන). / பங்குபற்றநருக்கு அறிவுறுத்தல்கள் வழங்குவதற்கு அங்கீகரிக்கப்பட்ட நபரின்/நபர்களின் பெயர்/பெயர்கள் (ஏற்புடையதாக இருந்தால் அட்டோணி தத்துவப்பத்திரம்/பதிலிப்பத்திரம் இணைக்கவும்)/ Name of the person(s) authorized to give instructions to the # Participant (Please Attach a duly certified copy of Power of Attorney – if applicable):

.....

සහභාගිකරු යනු මවෙහි කොටස් නැරඹිකරු හෝ භාරකරු බැංකුව වේ. / பங்குபற்றுநர் என்பவர் உங்களது பங்குத்தரகர் அல்லது காப்பக வங்கி./ Participant means, your Stockbroker or Custodian Bank.

12. වෙනත් කරුණු /සටහන් (වෙනත්). / ஏனைய குறிப்புகள் (ஏதேனும் இருந்தால்) / Other remarks / notes (if any)

.....

Name Signature NIC

(I) මාගේ / අපගේ* නමින්/නමවලින් සුද්කම්පන් ගිණුමක් විවෘත කරන ලෙස හා පවත්වාගෙන යන ලෙස ද වරින් වර මාගේ/අපගේ* සුද්කම්පන් ගිණුමට තැන්පත් කරනු ඇති කොළඹ ව්‍යාපාර වස්තු හුවමාරුවෙහි ලැයිස්තුගත කර ඇති සුද්කම්පන් වලට අදාලව මාගේ / අපගේ* තැන්පත්කරු ලෙස කටයුතු කරන ලෙසද මම/අපි* ඔබෙන් ඉල්ලා සිටීම/සිටීමු*.

எனது/எமது பெயர்/பெயர்களில் பிணைப்பொறுப்புக்கள் கணக்கொன்றை ஆரம்பித்து பராமரிப்பதற்கும் மற்றும் காலத்துக்குக் காலம் எனது/எமது பிணைப்பொறுப்புக்கள் கணக்கில் வைப்பிலிடப்படக்கூடிய கொழுப்புப் பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்படக் கூடிய பிணைப்பொறுப்புக்கள் தொடர்பில் எனது/எமது வைப்பீட்டாளராக செயல்படுவதற்கும் நான்/நாம் இத்தால் வேண்டுகோள் விடுக்கின்றேன்/விடுக்கின்றோம்.

I/We* hereby request you to open and maintain a Securities Account in my/our* name/s and to act as my/our* depository in relation to the securities listed on the Colombo Stock Exchange that may be deposited in my / our* Securities Account from time to time.

(II) වරින් වර බලාත්මක කෙරෙන රීති, මාර්ගෝපදේශ, පටිපාටි හා කොන්දේසි වලට අනුකූලව සුද්කම්පන් ගිණුම මෙහෙයවන බවට මම/අපි* එකඟ වන්නෙමි/මු*.

பிணைப்பொறுப்புக்கள் கணக்கானது மத்திய வைப்பக முறைமை சட்டவிதிகள், ஏற்புடைய வழிகாட்டல்கள் மற்றும் படிமுறைகள் மற்றும் மத்திய வைப்பக முறைமையினால் காலத்துக்குக் காலம் அவற்றுக்கு மேற்கொள்ளக் கூடிய எவையேனும் திருத்தங்கள் என்பவற்றுக்கு ஏற்ப செயற்படுத்தப்படும் என்பதற்கு நான்/நாம் உடன்படுகின்றேன்/உடன்படுகின்றோம்.

I/We* agree that the Securities Account will be operated in accordance with the Rules of the CDS, the applicable guidelines and procedures and any amendments made thereto from time to time by the CDS.

(III) සුද්කම්පන් ගිණුමට තැන්පත් කිරීම සඳහා වරින් වර ඔබට බාර දෙනු ඇති සුද්කම්පන් බාර ගැනීම ප්‍රතිග්‍රහනය කිරීමට මම/අපි* මෙයින් ඔබට බලය පවරා දෙන්නෙමි/දෙන්නෙමු* . එම සුද්කම්පන් වලට මම/අපට* නියානුකූල අයිතියක් ඇති බවත් එම තැන්පත්ව කරන # සහභාගිකරුට එසේ තැන්පත් කිරීමට නියානුකූල අයිතියක් තිබෙන බව හා ඔහුට ඊට නිසි පරිදි බලය පවරා තිබෙන බවත් මම/අපි* මෙයින් සහතික කොට ප්‍රකාශ කර සිටීම/ සිටීමු*.

பிணைப்பொறுப்புக்கள் கணக்கில் வைப்பிலிருவதற்காக காலத்துக்குக் காலம் உங்களுக்கு விநியோகிக்கப்படக்கூடிய பிணைப்பொறுப்புக்களின் சான்றிதழ்களின் விநியோகத்தை ஏற்றுக் கொள்வதற்கு நான்/நாம் உங்களுக்கு அங்கீகாரம் வழங்குகின்றேன்/வழங்குகின்றோம். எனக்கு/எமக்கு அத்தகைய பிணைப்பொறுப்புக்கள் சான்றிதழ்களுக்கு உரிய உரித்து இருக்கின்றது என்றும் பங்குபற்றுபவர் அத்தகைய வைப்பை மேற்கொள்வதற்கு சட்டப்படி தகவலுடையவர் என்றும் அவ்வாறு செய்வதற்கு உரிய முறையில் அங்கீகாரமளிக்கப்பட்டுள்ளார் என்றும் நான்/நாம் இத்தால் பிரதிநிதித்துவம் செய்து உத்தரவாதப்படுத்துகின்றேன்/உத்தரவாதப்படுத்துகின்றோம்.

I/We * hereby authorize you to accept delivery of the securities certificates that may be delivered to you from time to time for deposit into the Securities Account. I hereby represent and Warrant that I/We * have good title to such securities certificates and that the # participant making such deposit is lawfully entitled and duly authorized to do so.

(IV) මා / අප* වෙනුවෙන් සුද්කම්පන් ගිණුමට කවර හෝ සුද්කම්පනක් තැන්පත් කිරීමට, තැන්පත් කරන ලද සුද්කම්පන් ආපසු ලබා ගැනීමට සහ සුද්කම්පන් සහතික පත්‍ර ඇතිකුත් ලේඛන මම/අපි* වෙනුවෙන් ඔබෙන් ලබා ගැනීම ප්‍රතිග්‍රහනය කිරීමට මාගේ /අපගේ* # සහභාගිකරුට පූර්ණ අධිකාරිය තිබෙන බව මම/අපි* මෙයින් ස්ථීර කරමි/මු*.

பிணைப்பொறுப்புக்கள் கணக்கில் ஏதேனும் பிணைப்பொறுப்பை வைப்பிலிருவதற்கும், எனது/எமது சார்பில் ஏதேனும் வைப்பிலிடப்பட்ட பிணைப்பொறுப்புக்களை மீளப்பெற்றுக் கொள்வதற்கும், எனது/எமது சார்பில் உங்களிடமிருந்து பிணைப்பொறுப்புக்கள் சான்றிதழ்கள் மற்றும் ஏனைய ஆவணங்கள் என்பவற்றின் விநியோகத்தை ஏற்றுக் கொள்வதற்கும் எனது/எமது பங்குபற்றுபவருக்கு முழுமையான அதிகாரம் உண்டு என இத்தால் நான்/நாம் உறுதிப்படுத்துகின்றேன்/உறுதிப்படுத்துகின்றோம்.

I/We* hereby confirm that my/our # Participant has full authority to deposit any security into the Securities Account, to withdraw any deposited Securities on my/our* behalf and to accept the delivery of securities certificates and other documents from you on my/our* behalf.

(V) මා/අප විසින් CDS 1 ආකෘති පත්‍රයේ 15 වන අයිතමය යටතේ විද්‍යුත් තැපැල් ලිපිනයක් සපයා ඇති විට එම සපයා ඇති විද්‍යුත් තැපැල් ලිපිනයට මගේ/අපගේ* CDS ගිණුමට අදාල ගිණුම් ප්‍රකාශය යවනු ලබන බව මම/අපි* පිළිගනිමි/පිළිගනිමු. මගේ/අපගේ* විද්‍යුත් තැපැල් ලිපිනයේ යම් වෙනසක් හෝ මෙම සේවය නතර කිරීම සඳහා ලිඛිතව කරන යම් ඉල්ලීමක් මගේ/අපගේ* # සහභාගිකරු මගින් නොපමාව දැනුම් දීමට මෙයින් පොරොන්දු වන්නෙමි/මු*.

என்னால்/எம்மால் மத்திய வைப்பக முறைமை படிவத்தில் மின்னஞ்சல் முகவரியொன்று தந்திருக்கின்ற சந்தர்ப்பத்தில், எனது/எமது மத்திய வைப்பக முறைமைக் கணக்குடன் தொடர்புடைய மத்திய வைப்பக கணக்குக் கூற்றுக்கள் அதில் தரப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என நான்/நாம் ஏற்றுக் கொள்கின்றேன்/ஏற்றுக்கொள்கின்றோம். எனது/எமது மின்னஞ்சல் முகவரியில் ஏதேனும் மாற்றம் இருந்தால் அல்லது இந்த சேவையின் துண்டிப்புக்கான எழுத்து மூலமான ஏதேனும் வேண்டுகோள் எனது/எமது பங்குபற்றுபவர் ஊடாக மத்திய வைப்பக முறைமைக்கு என்னால்/எம்மால் எழுத்து மூலம் உடனடியாக அறிவிக்கப்படும் என நான்/நாம் உறுதிப்படுத்துகின்றேன்/உறுதிப்படுத்துகின்றோம்.

I/We* hereby acknowledge that, in the event I/We* have provided an email address in item 15 of Form CDS1, the CDS Account Statements pertaining to my/our* CDS Account will be sent to the email address provided therein. I/We* confirm that any change in my/our* e-mail address or any request in writing for discontinuation of this service will be immediately communicated by me/us* in writing to the CDS through my/our* # participant.

(VI) ඉහත දී ඇති විස්තර වල කිසියම් වෙනසක් සිදු කළ හොත් ඔබට සහ මාගේ/අපගේ* # සහභාගිකරුට දින 14 ක් ඇතුළත ලිඛිතව දැනුම් දීමට එකඟ වන්නෙමි/මු*.

மேலே தரப்பட்ட விபரங்களில் எதேனும் மாற்றம் இருந்தால் எனது/எமது பங்குபற்றுபவரினூடாக 14 நாட்களுக்குள் எழுத்து மூலம் உங்களுக்கு அறிவித்தல் வழங்குவதற்கு நான்/நாம் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன்/பொறுப்பேற்றுக் கொள்கின்றோம்.

I/We* undertake to give you notice in writing through my/our # participant of any change of particulars given above within 14 days of such change.

* අදාල නොවන ඒවා කපා හරින්න. / **பொறுத்தமற்றவற்றை நீக்கிவிடவும். / Delete Accordingly**
සහභාගිකරු යනු ඔබේ කොටස් තැරැව්කරු හෝ භාරකරු බැංකුව වේ. / **பங்குபற்றுபவர் என்பவர் உங்களது பங்குத்தரகர் அல்லது காப்பக வங்கி / Participant means, your Stockbroker or Custodian Bank.**

Authorized
Signature
& stamp of
participant

ප්‍රකාශය සඳහා ආකෘතිය
பிரகடனப்படுத்தல் படிவம்
DECLARATION FORM

වන මෙ

of

(සම්පූර්ණ නම) (முழுப்பெயர்) (Full name)

(ලිපිනය) (விலாசம்) (address)

දරන ලිපිනයේ සිට
என்னும் முகவரியைச் சேர்ந்த

වන මෙ

of

(සම්පූර්ණ නම) (முகவரி) (Full name)

(ලිපිනය) (பெயர்) (address)

දරන ලිපිනයේ සිට
என்னும் முகவரியைச் சேர்ந்த

වන මෙ

of

(සම්පූර්ණ නම) (முகவரி) (Full name)

(ලිපිනය) (பெயர்) (address)

දරන ලිපිනයේ සිට
என்னும் முகவரியைச் சேர்ந்த

සේන්ට්‍රල් ඩිපොසිට් සිස්ටම්ස් (පුබ්ලික්) ලිමිටඩ් සමාගම (සීඩීඑස් සමාගම) සැලකිල්ලට ගෙන, සුරැකුම්පත් ගිණුමක් විවෘත කිරීමට එකඟ වෙමින් මෙසේ ප්‍රකාශ කර සිටීම/සිටීම.

ஆகிய நான்/நாம் மத்திய வைப்பக முறைமை தனியார் நிறுவனத்தில் (CDS) பிணைப்பொறுப்புக்கள் கணக்கொன்றை ஆரம்பிப்பதன் உடன்பாட்டைக் கரிசனை கொண்டு, பின்வருமாறு பிரகடனப்படுத்துகின்றேன்/பிரகடனப்படுத்துகின்றோம்.

in consideration of the Central Depository Systems (Pvt.) Ltd. (CDS) agreeing to open a Securities Account, hereby declare as follows:

1. (i) මා/අප විසින් සිඩීඑස් සමාගමේ විවෘත කිරීමට නියමිත සුරැකුම්පත් ගිණුම මාගේ/අපගේ ප්‍රතිලාභය සඳහා පමණක් පවත්වාගෙන යායුතුය.

என்னால்/எம்மால் மத்திய வைப்பக முறைமையில் ஆரம்பிக்கப்படவுள்ள பிணைப்பொறுப்புக்கள் கணக்கானது எனது/எமது நலனுக்காக மாத்திரம் பயன்படுத்தப்படும்.

The Securities Account to be opened by me/us in the CDS shall be maintained for my/our benefit only.

හෝ

(අප්ප්ලාගිතේ සංඛ්‍යාව තුනට වැඩිවීමේදී ඉතිරි තුනට වඩා වැඩි පිරිසක් සම්පූර්ණ කරන්න.)

அல்லது

(நலன் பெறுனர்கள் மூன்று ஆட்களுக்கு மேற்படாத சந்தர்ப்பத்தில் கீழே 1(ii) நிரல்களைப் பூர்த்தி செய்யவும்)

Or

(In the event the number of beneficiaries does not exceed three persons, please complete clause 1(ii) below.)

(ii) මා/අප විසින් සිඩීඑස් සමාගම තුළ විවෘත කිරීමට නියමිත සුරැකුම්පත් ගිණුම මාගේ/අපගේ පැවරුම්දේදාගේ/භාරකාරයාගේ/ කළමනාකාරවරයාගේ තත්වයෙන් මෙහි පහ සඳහන් තුනට වැඩිවීමේදී ඉතිරි තුනට වඩා වැඩි පිරිසක් සම්පූර්ණ කරන්න.)

என்னால்/எம்மால் மத்திய வைப்பக முறைமையில் ஆரம்பிக்கப்படவுள்ள பிணைப்பொறுப்புக்கள் கணக்கானது எனது/எமது நம்பிக்கையாளர் /பாதுகாவலர் / முகாமையாளர் என்றவகையில் பின்வரும் ஆட்களுக்காக பராமரிக்கப்படும்

The Securities Account to be opened by us in the CDS shall be maintained for the benefit of the following persons in my/our capacity as Trustee / Custodian / Manager.

නම / பெயர் / Name	ලිපිනය / முகவரி / Address	පුරවැසිභාවය / தேசிய இனம் / Nationality
1.		
2.		
3.		

හෝ / அல்லது / Or;

(අප්ප්ලාගිතේ සංඛ්‍යාව තුනට වැඩිවීමේදී ඉතිරි තුනට වඩා වැඩි පිරිසක් සම්පූර්ණ කරන්න.)

(நலன் பெறுனர்கள் மூன்று நபர்களுக்கு மேற்பட்ட சந்தர்ப்பத்தில் கீழே 1(iii) பந்தியைப் பயன்படுத்தவும்)

(In the event there are more than three beneficiaries, please complete clause 1(iii) below.)

(iii) මම/අපි, මාගේ/අපගේ විශ්වාසීයාගේ/භාරකාරයාගේ/කළමනාකාරවරයාගේ තත්වයෙන් ගිණුමේ අවසානාන්ත අප්ප්ලාගිතේ සම්බන්ධයෙන් නම්, ලිපිනයන් සහ පුරවැසිභාවය පිළිබඳව සියළුම තොරතුරු පවත්වාගෙන යා යුතු වන අතර, අප්ප්ලාගිතේ සම්බන්ධ එවැනි තොරතුරු සිඩීඑස් සමාගම සහ සහභාගිවන්නා විසින් නියම කරනු ලැබුවහොත්, ඔබගේ විටක දී සිඩීඑස් සමාගම සහ # සහභාගිවන්නා වෙත වහාම මුදා හැරීමට පොදොන්දු විය යුතු වේ/වෙළු.

நான் /நாம் நம்பிக்கையாளர் / பாதுகாவலர் / முகாமையாளர் என்ற அடிப்படையில் கணக்கின் இறுதி உண்மையான பயனாளிகள் தொடர்பான பெயர்கள், முகவரிகள் மற்றும் தேசிய இனங்கள் போன்ற சகல தகவல்களைப் பராமரிப்போம் என்பதோடு மத்திய வைப்பக முறைமை மற்றும் பங்குபற்றுவவர் வேண்டிக்கொண்டால், எந்த சந்தர்ப்பத்திலும் நலன் பெறுனர்கள் தொடர்பான அத்தகைய தகவல்களை மத்திய வைப்பக முறைமைக்கும் மற்றும் பங்குபற்றුனருக்கும் உடனடியாக வழங்குவதற்கும் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன் /பொறுப்பேற்றுக் கொள்கின்றோம்.

I/We, in our capacity as Trustee / Custodian / Manager shall maintain all information such as names, addresses and nationalities pertaining to the ultimate beneficiaries of the account and undertake to promptly release to the CDS & the Participant such information pertaining to the beneficiaries, at any time, if required by the CDS & the # Participant.

2. අයුදම් පත්‍රය සහ ඊට අමුණා ඇති ලේඛනවල සත්‍ය සහ නිවැරදි තොරතුරු අඩංගු වන අතර, සැලැ තොරතුරු වසන් කිරීමට හෝ වරදවා දැක්වීමට එකිනෙකට සම්බන්ධ නොවන සියලුම තොරතුරු සම්බන්ධයෙන් සුළු වෙනස් කිරීමක් හෝ සඳොස්ව දැක්වීමක් සිදු කර නොමැත.

இதற்கு இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பம் மற்றும் ஆவணங்கள் என்பவற்றின் உள்ளடக்கங்கள் உண்மையானவையும் சரியானவையுமாகும் என்பதோடு அதில் உண்மையான தகவல்களை மறைப்பதற்காக அல்லது கவனத்தை திசை திருப்புவதற்காக தகவல்களை திருத்துதல், சேர்த்தல் அல்லது மோசடியான தகவல்களை மேற்கொள்ளல் என்பவை மேற்கொள்ளப்படவில்லை.

The application and the documents attached thereto bear true and correct information and no alteration, modification or falsification was carried out to them to hide or deflect true facts.

3. සිඩීඑස් ගිණුමක් විවෘත කිරීම පිණිස මෙම සිඩීඑස් 1 වන ආකෘතියේ දී සහ මෙම ප්‍රකාශනයේ දී ලබා දී ඇති යම් කවර ම තොරතුරු සහ අයුදම් පත්‍රය සමඟ මා/අප විසින් ඉදිරිපත් කරන ලද වෙනත් තොරතුරුවල යම් වෙනසක් සිදු වුවහොත්, එම වෙනස දින දහනවක (14) ඇතුළත සිඩීඑස් සමාගමට සහ # සහභාගිවන්නාට දැනුම් දීමට මම/අපි පොදොන්දු වෙමු/වෙළු.

மத்திய வைப்பக முறை படிவம் 1 இல், இந்தப்பிரகடனத்தில் மற்றும் மத்திய வைப்பக முறைமைக் கணக்கொன்றை ஆரம்பிப்பதற்கு இந்த விண்ணப்பத்தோடு என்னால்/எம்மால் சமர்ப்பிக்கப்பட்ட ஏனைய ஆவணங்களில் வழங்கப்பட்ட தகவல்களில் ஏதேனும் மாற்றம் இருக்கின்ற சந்தர்ப்பத்தில், அத்தகைய மாற்றம்

Authorized
Signature &
stamp of
participant

9. මා/අප විසින් මෙහි ඉදිරිපත් කර ඇති යම් කවර ම චු ප්‍රකාශ (ප්‍රසිද්ධියේ ලබාගැනීමට තිබෙන තොරතුරු හරහා යම් කාරණයක් හෝ අන්‍යාකාරයෙන් වන) පටහැනි වන බවට සහ එය සි.ඩී.පී. සමාගමේ ගිණුම් හිමියන්ගේ හෝ එවැනි ගිණුම් හිමියන්ට අදාළ පාදකවන තේරුම් ගැනීමේදී සම්බන්ධයෙන් ලිංකාවේ නිවැරදි/රෙගුලාසිවලට අනුකූලව ක්‍රියා කරන ආයතනයක් වශයෙන් එහි සි.ඩී.පී. සමාගමට හානි වන බවට එහි කොළඹ ව්‍යාපාර වස්තු භූමිමාරුවේ /සි.ඩී.පී. සමාගමේ මෙය වන්නේ නම් මා/අපට සම්බන්ධ සියළුම තැන්පතු සහ වෙනත් එවැනි සේවාවන් ජ්‍යෙෂ්ඨතාව අවසන් කොට, මෙම ගිණුම සම්බන්ධ ආශ්‍රිත පිරිවැය සහ වෙනත් වියදුම් අයකර ගැනීමට සි.ඩී.පී. සමාගම වෙත මෙයින් බලය ප්‍රදානය කරනු ලබන බවට මම/අපි තදින් ප්‍රකාශ කොට එකඟ වෙමි/වෙමු.

நான்/நாம், மத்திய வைப்பக முறைமையில் கணக்கு வைத்திருப்பவர்கள் அல்லது அத்தகைய கணக்கு வைத்திருப்பவர்களுடன் தொடர்புடைய திறத்தவர்களின் பரிமாற்றங்கள் தொடர்பில் இலங்கை சட்டங்கள்/ஒழுங்குவிதிகளுடன் இணங்கிச் செயற்படுகின்ற ஒரு நிறுவனம் என்ற வகையில், என்னால்/எம்மால் தரப்பட்ட கூற்றுக்கள் இதில் குறிப்பிடப்படுகின்றவற்றுக்கு முரணாக (அல்லது ஏதேனும் அத்தகைய விடயம் பகிரங்கமாக இருக்கக் கூடிய தகவல் அல்லது வேறுமுறை ஊடாக) மத்திய வைப்பக முறைமைக்கு நட்டம் ஏற்படுமென கொழும்பு பங்கு பரிவர்த்தனை/மத்திய வைப்பக முறைமை அபிப்பிராயப்படுகின்ற ஏதேனும் கூற்றுக்கள் இருந்தால், சகல வைப்புக்கள் மற்றும் எனக்கு/எமக்கு தொடர்புடைய அத்தகைய ஏனைய சேவைகளுடன் தொடர்புடைய திறத்தவர்களையும் ஒருமுகமாக நிறுத்துவதற்கும் மற்றும் இந்த கணக்கு தொடர்புடைய கிரயங்கள் அல்லது ஏனைய செலவினங்களையும் மீட்டுக் கொள்வதற்கும் மத்திய வைப்பக முறைமைக்கு அதிகாரத்தை வழங்குவதற்கு இத்தால் மேலும் (declare and agree) பிரகடனப்படுத்தி உடன்படுகின்றேன்/உடன்படுகின்றோம்.

I/We further declare and agree that, should the CSE/CDS determine any statements made by me/us herein to the contrary, (or any such matter through publicly available information or otherwise) which would in the opinion of the CSE/CDS be detrimental to the CDS as an institution having to comply with the laws/regulations of Sri Lanka pertaining to transactions of its account holders or parties connected to such account holders, the CDS is hereby authorized to unilaterally terminate all depository and such other services connected to me/us and recover related costs or other expenses pertaining to this account.

10. මෙහි ඉහත සඳහන් තොරතුරු සත්‍ය සහ නිවැරදි වන බවටත්, අදාළ ආයෝජන එවැනි තොරතුරුවලට අනුකූල වන බවටත්, මම/අපි ප්‍රකාශ කරමි/ කරමු. நான் /நாம், கீழே குறிப்பிடப்படுகின்ற தகவல்கள் உண்மையானவையும சரியானவையுமாகும் என்பதோடு அத்தகைய தகவல்களுக்கு ஏற்ப எனது/எமது முலீடுகள் இருக்கும் என பிரகடனப்படுத்துகின்றேன் /பிரகடனப்படுத்துகின்றோம். I/We declare that the information set out below is true and accurate and our investments will be in accordance with such information:

- මා/අප විසින්
- 1 වන ආකාරයේ, මබගේ පාදකවනවා හදුනා ගැනීමේ සංකීර්ණ සටහනේ { 1 වන ආකාරය ('අ' 1) } සහ ප්‍රකාශය සඳහා ආකාරයේ { 1 වන ආකාරය ('ආ' 2) } අඩංගු කරුණුවලට අත්සන් කිරීමට පෙර ඒවා යථා පරිදි කියවා බලා වටහා ගත් බවටත්.
 - මා/අප විසින් 1 වන ආකාරයේ, මබගේ පාදකවනවා හදුනා ගැනීමේ සංකීර්ණ සටහනේ { 1 වන ආකාරය ('අ' 1) } සහ ප්‍රකාශය සඳහා ආකාරයේ { 1 වන ආකාරය ('ආ' 2) } සපයන ලද තොරතුරු නිවැරදි වන බවටත්, මම/අපි මෙයින් තහවුරු කර සිටිමු/සිටිමු.
- 1 වන ආකාරයේ, මබගේ පාදකවනවා හදුනා ගැනීමේ සංකීර්ණ සටහනේ { 1 වන ආකාරය ('අ' 1) } සහ ප්‍රකාශය සඳහා ආකාරයේ { 1 වන ආකාරය ('ආ' 2) } අඩංගු නියමයන් සහ කොන්දේසිවලින් මා/අප බැඳී සිටින බව ම මම/අපි තදින් ප්‍රකාශ කොට එකඟ වෙමි/එකඟ වෙමු.
- இங்கே கையொப்பமிடுவதற்கு முன்னர் படிவம் 1, வாடிக்கையாளர் அறிமுக விபரம் (படிவம் 1(அ-1)) மற்றும் பிரகடனப்படுத்தல் படிவம் (படிவம் 1(அ-2)) என்னால்/எம்மால் நன்கு வாசித்து விளங்கிக் கொள்ளப்பட்டது என்றும்,
 - சொல்லப்பட்ட படிவம் 1, வாடிக்கையாளர் அறிமுக விபரம் (படிவம் 1(அ-1)) மற்றும் பிரகடனப்படுத்தல் படிவம் (படிவம் 1(அ-2)) ஆகியவற்றில் என்னால்/எம்மால் தரப்பட்ட தகவல்கள் சரியானவை என்றும்

நான் /நாம் உறுதிப்படுத்துகின்றேன் /உறுதிப்படுத்துகின்றோம். படிவம் 1, வாடிக்கையாளர் அறிமுக விபரம் (படிவம் 1(அ-1)) மற்றும் பிரகடனப்படுத்தல் படிவம் (படிவம் 1(அ-2)) என்பவற்றின் நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு நான்/நாம் கட்டுப்பட்டவர்கள் என நான்/நாம் மேலும் உடன்படுகின்றேன் /உடன்படுகின்றோம்.

I/ We hereby confirm that;
- contents of Form 1, along with the KYC Profile {Form 1 (A-1)} and the Declaration {Form 1 (A-2)} have been duly read over and understood by me/ us prior to signing.
- the information provided by me/us in the said Form 1, along with the KYC Profile {Form 1 (A-1)} and the Declaration {Form 1 (A-2)} is accurate.

I/We further agree that, I/ We shall be bound by terms and conditions contained in Form 1, along with the KYC Profile {Form 1 (A-1)} and the Declaration {Form 1 (A-2)}.

මම මුද්‍රාලික දත්ත කොළඹ කොටස් භූමිමාරුව වෙත ලබා දීමෙන් මා ඒවා පද්ධතියට ඇතුළත් කිරීමෙන්ම, එම දත්ත පරිහරණය කිරීම පිළිබඳව කොළඹ කොටස් වෙළෙඳපොළ සමූහයේ පෞද්ගලික දත්ත පිළිබඳ ප්‍රතිපත්තිය මා විසින් අවබෝධයෙන්ම පිළිගන්නා අතර, අදාළ පුද්ගලික දත්ත පරිහරණය කිරීමේදී පුද්ගල ආරක්ෂණ රෙගුලාසි වලට යටත්ව මාගේ දත්ත පරිහරණ හිමිකමට අදාළ ඕනෑම කරුණක් dpo@cse.lk යන ලිපිනයට එවීමට හැකි බව පිළිගනිමි.

எனது தரவுகளை முறைமைக்குள்ளாக உட்செலுத்துகையில், கொழும்பு பங்குப்பரிவர்த்தனை குழுமத்தின், தரவுகளை இரகசியமாக பாதுகாத்தல் கொள்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு இணங்க எனது தனிப்பட்ட தரவுகளின் செய்முறையினையும், எனக்கு உரித்தான தரவுகளின் செய்முறையுடன் தொடர்புடைய தனிநபர் பாதுகாப்புக்கான ஏதேனும் விதிமுறைகளில் விசேடமாக குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை விளங்கிக் கொண்டேன் எனவும், dpo@cse.lk என்ற முகவரிக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்புவதனுடாக எனது தரவுகளை உபயோகிப்பதற்கு நான் தகுதியுடையவன் எனவும் ஏற்றுக்கொள்கின்றேன்.

By entering my data, I expressly accept the processing of my personal data as defined in the privacy policy of the CSE Group and understand that, as provided for under any regulation laying down specific provisions for the protection of persons with regard to the processing of personal data applicable to me, I am entitled to exercise my data subject rights by sending an email to the following address: dpo@cse.lk.

මම මුද්‍රාලික පත්‍රය ඉංග්‍රීසි භාෂාවෙන් නිකුත් කරන ලද “CDS Account Opening Forms” හි පරිවර්තනයක් වේ. එසේ හෙයින් මම සිංහල පරිවර්තන සුදුසුමින් ගිණුමක් විවෘත කිරීමේ අයදුම් පත්‍රය (අදාළ සියළුම ආකෘති) සහ ඉංග්‍රීසි බසින් මුද්‍රාලිකව නිකුත් කරන ලද CDS Account Opening Forms අතරින් යම් ගැටුම් සහගත තත්වයක් / ව්‍යාකූලතාවයක් වේ නම්, ඉංග්‍රීසි බසින් නිකුත් කරන ලද CDS Account Opening Forms බලාත්මක යුතුයි.

இது ஆங்கில மொழி மூலமான “CDS கணக்கு திறப்பு பத்திரத்தின்” மொழிப்பெயர்ப்பாகும். ஆங்கில பதிப்புக்கும் மொழிப்பெயர்ப்புக்கும் இடையே ஏதேனும் கருத்து வேறுபாடு விளக்கமின்மை காணப்படுமாயின், ஆங்கில பதிப்பே கவனத்திற் கொள்ளப்படும்.

(අයදුම්කරුගේ අත්සන)
(விண்ணப்பதாரியின் கையொப்பம்)
(Signature of the Applicant)

(1 වන බද්ධ අයදුම්කරුගේ අත්සන)
(1ஆம் இணைந்த விண்ணப்பதாரியின் கையொப்பம்)
(Signature of the 1st Joint Applicant)

(2 වන බද්ධ අයදුම්කරුගේ අත්සන)
(2ஆம் இணைந்த விண்ணப்பதாரியின் கையொப்பம்)
(Signature of the 2nd Joint Applicant)

* (කරුණාකර අනවශ්‍ය වන කොටස්/බොරු/මාරු කළ නොහැකි) /
/Strike out whichever is inapplicable)

(සහභාගිකරු යනු ඔබේ කොටස් තැරැවකරු හෝ භාරකරු බැංකුව වේ. /
பங்குபற்றුநரான உங்களது பங்குத்தரகர் அல்லது காப்பக வங்கி
Participant means, your Stockbroker or Custodian Bank.)

20..... නිවැරදිමස වන දින දී ය.
20... ஆகிய இன்று
This _____ day of _____ 20 ____